



தகவல்

அநீதம் உரிமைச்

சட்டம் 2005

## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,  
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 10.11.2020

(முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

\*\*\*\*\*

வழக்கு எண். SA 9806/B/19

திரு எம். பிரவினா

மேல்முறையீட்டாளர்

பொது தகவல் அலுவலர்,

எதிர்

துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,

நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம்,

தருமபுரி மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

### ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (10.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு எம். பிரவினா அவர்களின் கைபேசி எண்ணிற்கான அனைத்து சேவைகளும் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை ஆணையம் பதிவு செய்கிறது. பொது தகவல் அலுவலர், திரு அபுல்கலாம் ஆசாத், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம், தருமபுரி மாவட்டம் அவர்கள் பங்கேற்றனர்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 12.06.2019 தேதியிட்ட மனுவில், 2011-2016 ஆம் ஆண்டு வரை நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட மிட்டாதினனஅள்ளி பஞ்சாயத்திற்கு யார் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டனர் என்பதன் விவரங்கள் தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அலுவலக பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. தகவல்கள் வழங்கப்படாததால் மனுதாரர், 09.08.2019 தேதியிட்ட மனுவில் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். முழுமையான தகவல்களை பெற்றுத் தருமாறு தெரிவித்து, மனுதாரர் 05.09.2019 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டின் அடிப்படையில் தொலைபேசியின் வாயிலாக இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் மனுதாரர் திரு எம். பிரவினா அவர்களின் கைபேசி எண்ணிற்கான அனைத்து சேவைகளும் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை ஆணையம் பதிவு செய்து, தொலைபேசியின் வாயிலாக, மேற்படி பொது தகவல் அலுவலரை தொடர்பு கொண்டபோது, பொதுத் தகவல் அலுவலர் அவர்கள் மனுதாரருக்கு தகவல் வழங்கிவிட்டு, வழங்கப்பட்ட தகவலின் நகலை ஆணையத்திற்கு மின்னஞ்சலின் மூலம் அனுப்பி வைத்துள்ளார். அதனை பரிசீலனை செய்கையில், மனுதாரருக்குரிய தகவல் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை ஆணையம் பதிவு செய்து, இந்நேரவில் பொது தகவல்

அலுவலரால் மனுதாரருக்கு வழங்கப்பட்ட தகவல்கள் திருப்தியளிக்காதபட்சத்தில், பிரிவு 18(1)ன் கீழ் புகார் மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்து, உரிய பரிகாரத்தை தேடிக் கொள்ள மனுதாரருக்கு ஆணையம் அறிவுறுத்தி, இவ்வழக்கின் விசாரணை முற்றாக்கப்படுகிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்  
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 9806/B/19

பெறுநர்

பொது தகவல் அலுவலர்,  
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,  
நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம்,  
தருமபுரி மாவட்டம்.

திரு எம். பிரவினா,  
எண் 237/79M காந்தி நகர்,  
வேது குறுக்கு தெரு,  
தருமபுரி மாவட்டம்.

Copy to: File  
SCPA-12.11.20